



**உங்கள் நகரம். உங்கள் வாக்கு.
அக்டோபர் 24**

toronto.ca/elections

செப்டம்பர் 1 முதல் MyVote ஐப் பயன்படுத்தத் தொடங்குங்கள்.
ரொறன்ரோ மாநகர சபைத் தேர்தல் வாக்களிப்புத் தொடர்பாக நீங்கள்
அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் அனைத்தும் இந்த MyVote
இணையப் பயன்பாட்டில் உள்ளது.

மேலும் அறிக: toronto.ca/elections/MyVote



வாக்களிப்புத் தெரிவுகள்

நேரில் சென்று வாக்களித்தல்

வாக்களிப்பதற்கான எந்த நாட்களிலும் நீங்கள் நேரில் சென்று வாக்களிக்க முடியும். முன்கூட்டிய வாக்களிப்பு நிலையங்களில் தேர்தலுக்கு முன்னராக அல்லது தேர்தல் நாளான திங்கட்கிழமை அக்டோபர் 24 அன்று வாக்களியுங்கள்.

தபால்-மூலம் வாக்களித்தல்

படிமுறை 1: தபால் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பிக்கவும்

- செப்டம்பர் 1 முதல் toronto.ca/VoteByMail ஐப் பார்வையிடவும்
- விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 23 பிற்பகல் 4:30 மணி

படிமுறை 2: உங்கள் வாக்களிப்புத் தொகுப்பைப் பூர்த்தி செய்யவும்

அங்கீகரிக்கப்பட்டவுடன், நீங்கள் பூர்த்தி செய்வதற்காகத் தபால்-மூல வாக்களிப்புத் தொகுப்பு ஒன்று உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்..

- உறுதிப்படுத்தும் ஆவணத்தில் கையொப்பமிடவும்
- வாக்காளர் அட்டையில் உங்கள் தெரிவைக் குறிப்பிடவும்
- மூடி ஒட்டப்பட்ட இரகசிய உறையைத் திரும்ப அனுப்பும் மஞ்சள் நிறக் கடித உறைக்குள் செருகவும்

படிமுறை 3: உங்கள் தொகுப்பைத் தபாலில் அனுப்பவும்

- பூர்த்தி செய்யப்பட்ட உங்களுடைய தபால்-மூல வாக்களிப்புத் தொகுப்பை, ஏற்கனவே கட்டணம் செலுத்தப்பட்ட Canada Post அஞ்சல் மூலம் மீள அனுப்பவும் அல்லது அக்டோபர் 7 முதல் அக்டோபர் 21 மதியம் 12 (பிப 12 மணி) மணிக்கிடையில் மஞ்சள் நிற drop box ஒன்றினுள் போடவும்.
- ஒவ்வொரு வாக்காளர் தொகுதியிலும் ஒவ்வொரு மஞ்சள் நிற drop box இருக்கும். அவற்றின் இடங்கள் toronto.ca/VoteByMail இல் குறிப்பிடப்பட்டுள்ளன.

- பூர்த்தி செய்யப்பட்ட தபால்-மூல வாக்களிப்புத் தொகுப்பு வெள்ளிக்கிழமை, அக்டோபர் 21 மதியம் 12 (பிப 12 மணி) மணிக்கிடையில் கிடைக்கப்பெற வேண்டும்.

கேள்விகள் அல்லது அணுகல் வசதிகளுக்கு

- மின்னஞ்சல்: elections@toronto.ca அல்லது 311ஐ அழைக்கவும்
- மேலும் அறிவதற்கு: toronto.ca/VoteByMail

பதிலாளர் (Proxy) மூலம் வாக்களித்தல்

வாக்களிப்பதற்கான நாட்களில் நீங்கள் நேரில் சென்று வாக்களிக்க முடியாவிட்டால், உங்களுக்காக வாக்களிப்பதற்குப் பதிலாளராக ஒருவரை நீங்கள் நியமிக்கலாம். உங்கள் சார்பாக வாக்களிக்க நீங்கள் நம்புவதுடன் ரொறன்ரோ நகரசபைத் தேர்தலில் வாக்களிப்பதற்குத் தகுதியானவராக இருக்கும் ஒருவரே பதிலாளர் எனப்படுவார். வாக்களிக்கும் பதிலாளர் நியமனப் (Voting Proxy Appointment) படிவம் ஒன்றைப் பூர்த்தி செய்து, நீங்களும் உங்களுக்குப் பதிலாக வாக்களிப்பவரும் கையொப்பமிட்டு, அக்டோபர் 24, பி.ப 4:30 மணிக்கு முன்னராக நகரசபை எழுத்தரைக் (City Clerk) கொண்டு சான்றுபடுத்திக் கொள்ளவும்.

பதிலாளருக்கான இந்தப் படிவத்தைப் பெறுவதற்கு, செப்டம்பர் 1 முதல், ரொறன்ரோத் தேர்தல்கள் (Toronto Elections) ஐத் தொடர்பு கொள்வதுடன், VoterRegistration@toronto.ca என்ற முகவரிக்கு மின்னஞ்சலை அனுப்புவதன் மூலம் அல்லது 311 க்கு அழைப்பதன் மூலம் சான்றுபடுத்துவதற்கான ஒரு சந்திப்பை ஒழுங்கு செய்யவும்.

மேலும் அறிவதற்கு: toronto.ca/VoterAccommodations

யார் வாக்களிக்க முடியும்

ரொறன்ரோ நகரசபைத் தேர்தலில் வாக்களிப்பதற்கு, உங்களுக்குப் பின்வரும் தகைமைகள் இருக்க வேண்டும்:

- ஒரு கனடியக் குடிமகனாக இருத்தல் அத்துடன்,
- குறைந்த பட்சம் 18 வயதுடையவராக இருத்தல், அத்துடன்
- ரொறன்ரோ நகரின் ஒரு குடியிருப்பாளராக இருத்தல்; அல்லது
- ரொறன்ரோ நகரில் ஒரு குடியிருப்பாளராக வசிக்காவிட்டாலும், நீங்கள் அல்லது உங்கள் துணைவர் அந்த நகரத்தில் சொத்துக்களை வைத்திருத்தல் அல்லது வாடகைக்கு விட்டிருத்தல், அத்துடன்
- எந்தச் சட்டத்தின் கீழும் வாக்களிப்பதற்குத் தடுக்கப்படாதிருத்தல்.

நகரத்திற்குள் உங்களுக்குச் சொந்தமாக அல்லது வாடகைக்கு விட்டிருக்கும் எத்தனை சொத்துக்கள் இருந்தாலும், ஒருமுறை மட்டுமே நீங்கள் வாக்களிக்க முடியும். அத்துடன், நீங்கள் வசிக்கும் தொகுதியில் மட்டுமே நீங்கள் வாக்களிக்க வேண்டும்.

வாக்காளர் பட்டியலில் இடம் பெறுங்கள்

உங்கள் தகவல்கள், சரியாக இருக்கிறதா என்பதைச் சரிபார்ப்பது முக்கியம். குறிப்பாகக் கடந்த தேர்தலுக்குப் பிறகு நீங்கள் வேறிடத்துக்கு மாறியிருந்தால் அல்லது உங்கள் பெயரை மாற்றியிருந்தால் இது அவசியமாகும். நீங்கள் வாக்காளர் பட்டியலில் இருந்தால், தபாலில் வாக்காளர் தகவல் அட்டை ஒன்றைப் பெற்றுக் கொள்வீர்கள். வாக்களிக்கும் இடத்தில் நீங்கள் செலவிடும் நேரத்தை இது துரிதப்படுத்தும்.

செப்டம்பர் 1 முதல், பின்வரும் வழிமுறைகளில் வாக்காளர் பட்டியலில் உங்கள் தகவல்களைச் சரிபார்க்கவும், சேர்க்கவும் அல்லது புதுப்பிக்கவும்:

- செப்டம்பர் 23 வரை MyVote இணையப் பயன்பாட்டைப் பயன்படுத்துதல்
- அக்டோபர் 14 வரை VoterRegistration@toronto.ca எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புதல் அல்லது 311 என்ற இலக்கத்தில் அழைத்தல்
- முன்கூட்டியே வாக்களிக்கும் நாட்களில் (அக்டோபர் 7 முதல் 14 வரை) அல்லது தேர்தல் நாளன்று (அக்டோபர் 24) உங்கள் வாக்களிப்பு நிலையத்துக்கு நேரில் செல்லுதல்

இறுதித் தேர்தல் நாளில் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருப்பதற்கு, அனைத்துப் புதுப்பிப்புகளும் அக்டோபர் 14 க்குள் செய்து முடிக்கப்பட வேண்டும். இந்தத் திகதிக்குப் பின்னர் அக்டோபர் 24 அன்று நீங்கள் வாக்களிக்கச் செல்லும் போது வாக்களிக்கும் இடத்தில் உங்கள் பெயரைச் சேர்க்கலாம்.

மேலும் அறிவதற்கு: toronto.ca/elections/Voters

வாக்களிக்கும் நாட்கள்

தேர்தல் தினம்

திங்கட்கிழமை, அக்டோபர் 24, 2022 மு.ப.10 மணி முதல் பி.ப. 8 மணி வரை

முன்கூட்டிய வாக்களிப்பு

வெள்ளிக்கிழமை அக்டோபர் 7 க்கும் வெள்ளிக்கிழமை அக்டோபர் 14 க்கும் இடையில் மு.ப.10 மணி முதல் பி.ப. 7 மணி வரை முன்கூட்டிய வாக்களிப்பைச் செய்யவும்.

உங்களுக்குரிய முன்கூட்டிய வாக்களிப்பு நிலையங்கள், வாக்காளர் தகவல் அட்டையில் குறிப்பிடப்பட்டிருக்கும் அல்லது toronto.ca/elections/MyVote ஐப் பயன்படுத்தி MyVote இணையப் பயன்பாட்டில் அவற்றைக் கண்டறியலாம்.

மாணவர்களுக்கான தகவல்கள்

நீங்கள் ஒரு மாணவர் எனில், நீங்கள் பாடசாலைக்குச் செல்லாதபோது உங்கள் “விட்டினை” நீங்கள் குடியிருக்கும் இடமாகக் கருதினால், அதாவது நீங்கள் அங்கு திரும்பிச் செல்லத் திட்டமிட்டால், அந்த நகரசபையிலும் தற்போது நீங்கள் பாடசாலையில் படிக்கும்போது வசிக்கும் இடத்தின் நகரசபையிலுமாக இரண்டு இடங்களிலும் நீங்கள் வாக்களிக்கத் தகுதியுடையவர்.

மேலும் அறிவதற்கு: toronto.ca/elections/Voters

MyVote

ரொறன்ரோ மாநகர சபைத் தேர்தல் வாக்களிப்புத் தொடர்பாக நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் அனைத்தும் இந்த MyVote இணையப் பயன்பாட்டில் உள்ளது.

பின்வருவனவற்றுக்காக உங்கள் ரொறன்ரோ முகவரியை உள்ளிடவும்:

- நீங்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளீர்களா என்பதைக் கண்டறிவதற்கு
- உங்கள் வாக்காளர் பட்டியலில் தகவல்களைச் சேர்ப்பதற்கு, மாற்றுவதற்கு அல்லது புதுப்பிப்பதற்கு (செப்டம்பர் 23 வரை)
- உங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிந்து கொள்வதற்கு
- எங்கு, எப்போது வாக்களிக்க வேண்டும் என்பதைக் கண்டறிவதற்கு
- உங்கள் வாக்காளர் தகவல் அட்டையைப் பார்ப்பதற்கு, பதிவிறக்கம் செய்வதற்கு அல்லது அச்சில் எடுப்பதற்கு
- உங்கள் தொகுதி மற்றும் வரைபடத்தைக் கண்டறிவதற்கு
- உங்கள் வாக்களிப்பு நிலையத்திலுள்ள அணுகல் வசதி குறித்த தகவல்களைக் கண்டறிவதற்கு
- உங்கள் வாக்குச்சீட்டின் மாதிரியைப் பார்வையிடுவதற்கு

குறிப்பு: வாக்களிப்பு நிலையங்கள் மாறக்கூடும் என்பதால், நீங்கள் நேரில் வாக்களிக்கச் செல்லும் முன்னர் MyVote ஐத் தொடர்ச்சியாகப் பார்வையிடவும்.

மேலும் அறிவதற்கு: toronto.ca/elections/MyVote

நீங்கள் வாக்காளர் பட்டியலில் இருந்தாலும், வாக்களிக்கச் செல்லும்போது அடையாள அட்டையைக் கொண்டு செல்ல வேண்டும்.

அணுகலுக்கான வசதிகள்

வாக்களிப்பதற்கு உங்களுக்கு ஏதாவது தடை இருக்குமானால், elections@toronto.ca என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலம் அல்லது 311ஐ அழைப்பதன் மூலம் ரொறன்ரோ தேர்தல்களைத் (Toronto Elections) தொடர்பு கொள்ளவும்.

வாக்களிப்பு நிலையங்கள்

நீங்கள் வாக்களிக்கும் நிலையங்கள் அனைத்தும் அணுகக்கூடிய வசதிகளைக் கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு இடத்தைப் பற்றிய தகவல்களையும், உதாரணமாக, சாய்வுதளங்கள், தானியங்கிக் கதவுத் திறப்பு வசதிகள் அல்லது வாக்காளர் உதவித் தளங்கள் போன்றவற்றை இங்கு காணலாம்: toronto.ca/elections/Voters.

அணுகக்கூடிய வசதியுள்ள வாக்களிப்புக்குரிய உபகரணங்கள்

வாக்காளர் உதவித் தளம் என்பது, மாற்றுத்திறனாளிகள் தமது வாக்குச்சீட்டைத் தனிப்பட்ட முறையில் தாமாகவே குறிக்க அனுமதிக்கும் ஒரு வாக்குச்சீட்டு வசதியாகும். தொடுதிரை, ஆடியோச் செயற்பாடு, பிரெய்ல் எழுத்துப்பொறி (braille key pad), காற்றழுத்தம் மூலம் சமிக்ஞை கொடுக்கும் சாதனம் (sip/puff tube device), இலகுவாகப் போடவும் நிறுத்தவும் உதவும் றொக்கர் பெடல் பூட் ஸ்விட்ச் (rocker paddle/foot switch) மற்றும் எழுத்துரு அளவுகளையும் நிறங்களையும் மாற்றக்கூடிய சூம் அம்சங்கள் (zoom features) ஆகியவை இந்த வசதிகளில் அடங்கும்.

முன்கூட்டிய வாக்களிப்பு நிலையங்கள் அனைத்திலும் வாக்காளர் உதவி முனையங்கள் - ஒரு தொகுதிக்கு இரண்டு என்ற அடிப்படையில் இருக்கும். தேர்தல் நாளில் வாக்காளர் உதவி முனையத்தை நீங்கள் பயன்படுத்த வேண்டியிருந்தால், நீங்கள் வாக்களிக்கும் இடத்தில் அப்படி ஒன்று இல்லாதிருந்தால் 311ஐ அழைப்பதன் மூலம் உங்கள் வாக்குச்சீட்டை வேறிடத்துக்கு மாற்றுமாறு கோரலாம்.

வேறு சேவைகள்

- வாக்களிப்பது எப்படி என்பதற்கான வழிமுறைகள் அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் பிரெய்லி எழுத்துரு மற்றும் 26 மொழிகளில் கிடைக்கும்.

- பார்வைப்புலன் குறைவாக உள்ள வாக்காளர்களுக்கு உதவ அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் பெரிதாக்கக்கூடிய தாள்கள் கிடைக்கும்.
- உங்களால் வாக்களிப்பு நிலையத்திற்குள் செல்ல இயலவில்லை என்றால், வாக்களிப்பு நிலையத்தில் உள்ள மற்றொரு பகுதியில் உங்களுக்கு உதவுமாறு கோரலாம். உதாரணமாக, வாகனத் தரிப்பிடம் அல்லது வாகனம் நிறுத்தக்கூடிய இடம் (curbside). மேலதிகத் தகவல்களுக்கு 311ஐ அழைக்கவும்.
- செவிப்புலனற்றோருக்கான இணைப்பாகிய 416-338-OTTY (0889)ஐ அழைப்பதன் மூலம் செவிப்புலனற்றோர் அல்லது செவிப்புலன் குறைந்தவர்களுக்கான தேர்தல் தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
- உங்கள் வாக்குச் சீட்டில் உங்களால் குறியிட முடியாவிட்டால், உதவிக்கு நண்பர் ஒருவரை அழைத்து வரலாம், அல்லது உங்களுக்கு உதவுமாறு தேர்தல் அதிகாரியிடம் நீங்கள் கேட்கலாம்.
- வாக்களிப்பு நிலையங்கள் அனைத்தும் ஆதரவு நபர்கள் மற்றும் சேவை விலங்குகளின் பயன்பாட்டை வரவேற்கின்றன.
- ஒரு வாக்காளர் தமக்கென ஒதுக்கப்பட்ட வாக்களிப்பு நிலையத்தில் தடையை எதிர்கொள்ளும் எந்தச் சூழ்நிலையிலும் வாக்குச்சீட்டை வேறிடத்துக்கு மாற்றுமாறு கோரலாம்.

மேலும் அறிவதற்கு: toronto.ca/VoterAccommodations

ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய அடையாள அட்டை

வாக்களிக்கச் செல்லும்போது அடையாள அட்டை (ID) அவசியம். உங்கள் பெயர் மற்றும் தகுதியான ரொறன்ரோ முகவரியைக் காட்டும் அடையாள அட்டை ஒன்றைக் கொண்டு வர மறக்காதீர்கள். உங்கள்

வாக்காளர் தகவல் அட்டையை ஒரு அடையாள அட்டையாகப் பயன்படுத்த முடியாது.

ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய அடையாள அட்டைக்கான உதாரணங்கள்:

- ஒன்ராறியோ சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது ஒன்ராறியோ மோட்டார் வாகன அனுமதிப்பத்திரம் (வாகனப் பகுதி), புகைப்பட அட்டை.
- இரத்தாக்கப்பட்ட தனிப்பட்ட காசோலை, கடனட்டை அல்லது வங்கிக் கணக்கு விவர அறிக்கை.
- மின்சாரம், தொலைபேசி அல்லது தொலைக்காட்சிக் கேபிள், தண்ணீர், எரிவாயு என்பவற்றுக்கான ஒரு சேவைக் கட்டணச் சீட்டு அல்லது பொதுப் பயனீடுகள் நிறுவனத்திடமிருந்து கிடைக்கும் ஒரு கட்டண விவரத்தாள்.
- தொழில் வழங்குநரால் வழங்கப்படும் ஒரு காசோலைக் குறிப்பு, T4 விவர அறிக்கை அல்லது சம்பள விபரத் தாள்.
- ஒன்ராறியோ வேர்க்ஸ் (Ontario Works) அல்லது ஒன்ராறியோ வலுவழிந்தோர் ஆதரவுத் திட்டத்தினரின் (Ontario Disability Support Program) நேரடி வைப்பு விவரத்தாள்.
- சொத்து வரிக் கணிப்பீடு, வருமான வரிக் கணிப்பீட்டு அறிக்கை சிறுவர் சலுகை விவரம் (Child Tax Benefit).
- வீட்டு அடமான அறிக்கை, குத்தகை அல்லது வாடகை ஒப்பந்தம்.
- இரண்டாம் நிலைக்குப் பிந்திய ஒரு பாடசாலையால் வழங்கப்படும் மதிப்பெண் விவர அறிக்கை அல்லது தேர்ச்சியறிக்கை.
- இரண்டாம் நிலைக்குப் பிந்திய கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவரின் வதிவிடத்துக்குப் பொறுப்பான அலுவலகத்தால் அல்லது அலுவலர்களால் வழங்கப்படும் பல்கலைக்கழக வளாக வதிவிடத்தைக் காட்டும் ஆவணம்.
- கனடா அரசாங்கத்தால், ஒன்ராறியோவால் அல்லது ஒன்ராறியோவிலுள்ள ஒரு நகரசபையால் வழங்கப்பட்ட அல்லது

ஒன்ராறியோவிலுள்ள ஒரு நீதிமன்றத்தின் மூலம் சான்றளிக்கப்பட்ட வேறு ஏதாவது ஓர் ஆவணம்.

- இந்தியச் சட்டம் (Indian Act - Canada) என்பதன் கீழ் நிறுவப்பட்ட ஒன்ராறியோவிலுள்ள ஒரு கோத்திரச் சபையின் மூலம் வழங்கப்பட்ட ஏதாவது ஒரு ஆவணம்
- காப்புறுதி ஒப்பந்தம் அல்லது காப்புறுதி ஒப்பந்த விவரம்.
- கடன் ஒப்பந்தம் அல்லது ஒரு நிதி நிறுவனத்துடனான ஏனைய நிதியியல் ஒப்பந்தம்.
- வேலையிழந்தோர் காப்புறுதிக் கொடுப்பனவுகளின் அறிக்கை T4E.
- மூத்தோர் பாதுகாப்புக் (Old Age Security) கொடுப்பனவு விவரத்தாள் T4A (OAS), கனேடிய ஓய்வூதியத் திட்டநலன் விவரத்தாள் T4A (P), கனேடிய ஓய்வூதியத் திட்டப் பங்களிப்பு விவரத்தாள்.
- பணியிடப் பாதுகாப்பு மற்றும் காப்புறுதிச் சபையின் நிவாரணங்கள் விவர அறிக்கை T5007.
- CNIB அட்டை அல்லது வலுவற்றோருக்கான சேவைகளை வழங்கும் பதிவு செய்யப்பட்ட மற்றொரு அற நிறுவனத்தின் அட்டை.
- நீண்டகாலப் பராமரிப்பு இல்லங்கள் சட்டம் 2007 இன் கீழ் ஒரு நீண்டகாலப் பராமரிப்பு இல்லத்தில் வசிப்பதைக் காட்டுவதற்கு இல்லத்தின் நிர்வாகியால் வழங்கப்படும் ஆவணம்.
- மருத்துவமனை அட்டை அல்லது பதிவுத்தாள்.

உங்களிடம் ஏற்றுக்கொள்ளக் கூடிய அடையாள அட்டையும் இல்லாமல் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரும் இல்லாத பட்சத்தில், வாக்குச் சீட்டைப் பெறுவதற்காக உங்கள் அடையாள அட்டையுடன் திரும்ப வரும்படி நீங்கள் கேட்டுக் கொள்ளப்படுவீர்கள்.

முக்கியமான திகதிகள்

செப்டம்பர் 1

- தபால்-மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பிக்கும் முதல் நாள்
- உங்கள் வாக்காளர் பட்டியலில் தகவல்களைச் சேர்ப்பதற்கு, மாற்றறுவதற்கு அல்லது புதுப்பிப்பதற்குரிய முதல் நாள்

செப்டம்பர் 23

- பி.ப. 4:30 மணிக்குள் தபால்-மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு

செப்டம்பர் 26 இல் ஆரம்பிக்கும் வாரம்

- வாக்காளர் தகவல் அட்டைகள் தபாலில் அனுப்பப்படும்

அக்டோபர் 7 to அக்டோபர் 14

- முன்கூட்டிய வாக்களிப்பு

அக்டோபர் 21

- ரொறன்ரோ தேர்தல்கள் பிரிவுக்கு (Toronto Elections) தபால்-மூல வாக்களிப்புத் தொகுப்புகள், அக்டோபர் 21 மதியம் 12 (பிப 12 மணி) மணிக்கிடையில் கிடைக்கப்பெற வேண்டும்.

திங்கட்கிழமை, அக்டோபர் 24: தேர்தல் நாள்



@cityoftoronto



City of Toronto



@cityofto

வலைத்தளம்: toronto.ca/elections மின்னஞ்சல்: elections@toronto.ca